



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1993 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க,
புனரமைப்பு, புனர்வாழ்வு நிதியச் சட்டம்**

(1993, நவம்பர் மாதம் 25 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது)

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது

1993, நவம்பர் மாதம் 26 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியிட்டலுயலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

[1993, நவம்பர் மாதம் 25 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

ச. வ.—ஒ 110/90

நிவாரண மற்றும் புனர்வாழ்வுச் செயற்றிட்டங்களுக்கு நிதிகளை ஏற்பாடு செய்வதற்காக “புனரமைப்பு புனர்வாழ்வு நிதியம்” என அழைக்கப்பட வேண்டிய நிதியமொன்றைத் தாமிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேரத்தினாலான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்.

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகு:—

1. இச்சட்டம் 1993 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க, புனரமைப்பு புனர்வாழ்வு நிதியச் சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

கருக்கப்
பெயர்.

2. (1) இதனகத்துப்பின்னர் “நிதியம்” எனக் குறிப்பிடு செய்யப் படும் “புனரமைப்பு புனர்வாழ்வு நிதியம்” என அழைக்கப்படவேண்டிய நிதியமொன்று தாபிக்கப்படுதல் வேண்டும்.

புனரமைப்பு,
புனர்வாழ்வு
நிதியத்தைத்
தாபித்தல்.

(2) நிதியமானது (1) ஆம் உட்பிரிவினால் அதற்குக் குறித்தொதுக்கப் பட்ட பெயர்மூலம் கட்டிணைக்கப்பட்ட குழுவொன்றாகவிருத்தல் வேண்டு மென்பதுடன் இடையறாவுழியுரிமையையும் பொது இலச்சிணையொன்றை யும் வைத்திருத்தலும் வேண்டும். அத்துடன் அத்தகைய பெயரில் அது வழக்குத் தொடுக்கலாமென்பதுடன் அதற்கெதிராக வழக்குத் தொடுக்க வும்படலாம்.

3. (1) நிதியத்தின் நிருவாகம், முகாமை, கட்டுப்பாடு என்பன இதனகத்துப்பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டவாறாக உருவாக்கப்பட்ட ஆளுநர்கள் சபையொன்றுக்கு உரித்தாக்கப்படுதல் வேண்டும்.

நிதியத்தின்
ஆளுநர்கள்
சபை.

(2) இதனகத்துப்பின்னர் “சபை” எனக் குறிப்பிடு செய்யப்படும் நிதி யத்தின் ஆளுநர்கள் சபையானது பின்வருவோரைக் கொண்டிருத்தல் வேண்டும்:—

(அ) பிரதம அமைச்சர்;

(ஆ) புனரமைப்பு, புனர்வாழ்வு, சமூகநலன் எனும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்;

(இ) சபாநாயகர்;

(ஈ) எதிர்க்கட்சித் தலைவர்;

(உ) பிரதம அமைச்சரின் செயலாளர்;

(ஊ) திறைசேரிக்கான செயலாளர் அல்லது அவரது நியமத்தர்;

(எ) புனரமைப்பு, புனர்வாழ்வு, சமூகநலன் எனும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அமைச்சுக்கான செயலாளர்; அத்துடன்

(ஏ) பிரதம அமைச்சரினால் நியமிக்கப்படும் இரு வேறு உறுப்பினர் கள் இவர்களில் ஒவ்வொருவரும் (3) ஆம் (4) ஆம் உட்பிரிவு களின் ஏற்பாடுகளுக்கமைய, சனாதிபதியினால் அவருக்கு வழங் கப்பட்ட நியமனக் கடிதத்தில் குறித்தவைக்கப்படக்கூடியவா றான அத்தகைய காலப்பகுதிக்குப் பதவிவகித்தல் வேண்டும்.

(3) பிரதம அமைச்சர் தனது முழுமையான தத்துவநியமில் (2) ஆம் உட்பிரிவின் (ஏ) எனும் பந்தியின்கீழ் அல்லது நியமிக்கப்பட்ட எவரே னும் உறுப்பினரின் நியமனத்தை இல்லாதொழிக்கலாம்.

(4) இரண்டாம் உட்பிரிவின் (ஏ) எனும் பந்தியின்கீழ் நியமிக்கப் பட்ட சபையின் உறுப்பினர் எவரும், எந்த நேரத்திலும், அதன் சார்பாக பிரதம அமைச்சருக்கு முகவரியிட்டனுப்பும் கடிதம்மூலம் சபையினி ருந்து விலகலாம்.

(5) சபையானது அதன் கூட்டங்கள் தொடர்பிலும் அத்தகைய கூட் டங்களிலான வியாபாரக் கொடுக்கல்வாங்கல் தொடர்பிலும் நடவடிக்கை முறையை ஒழுங்குபடுத்தலாம்.

(6) சபையின் செயல் அல்லது வழக்கு நடவடிக்கை எதுவும் அதன் உறுப்பினர்களிடையே வெற்றிடம் ஒன்று இருப்பதன் காரணத்தினால் மட்டும் அல்லது அதன் உறுப்பினர் ஒருவரின் நியமனத்திலுள்ள ஏதே னும் குறைபாட்டின் காரணத்தினால் மட்டும் வலிதற்றதாகக் கருதப் படுதலாகாது.

(7) பிரதம அமைச்சர் சபைத் தவிசாளராகவிருத்தல் வேண்டும்.

நிதித்திட்டின்
தத்துவங்கள்.

4. சபையானது நிதியத்தின் பெயரில்—

(அ) அசையும் அல்லது அசைவற்ற ஆதனத்தைக் கொள்ளுவதற்கும், வைத்திருப்பதற்கும் அல்லது முகாமை செய்வதற்கும்;

(ஆ) எந்த அசையும் அல்லது அசைவற்ற ஆதனத்திற்கு நிதியமானது உரித்தாக வரக்கூடுமோ அந்த ஏதேனும் அசையும் அல்லது அசைவற்ற ஆதனத்தை விற்பதற்கும் ஈடுவைப்பதற்கும் கொடுத்துமாற்றுவதற்கும் அல்லது வேறுவகையில் கையாடல்ப தற்கும் அல்லது அதனைக் கையாள்வதற்கும்;

(இ) இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்குப் பயன்தருவதற்கு அவசியமா கக்கூடியவாறான அத்தகைய எல்லாச் செயல்களையும் காரியங் களையும் புரிவதற்கும்;

தத்துவம் கொண்டிருத்தல் வேண்டும்.

புனரமைப்பு
புனர்வாழ்வு
நிதியக்
கணக்கு.

5. (1) சபையானது “புனரமைப்பு புனர்வாழ்வு நிதியக் கணக்கு” என அழைக்கப்படும் கணக்கொன்றை, மத்திய வங்கியில் பேணுதல் வேண்டுமென்பதுடன் அத்தகைய கணக்கில்—

(அ) இச்சட்டம் தொடங்கிய தேதிக்குப் பின்னர் நிதியத்திற்குத் திரளக்கூடிய எல்லாப் பணத்தொகைகளும்;

(ஆ) எத்தன்மைத்தான ஏதேனும் மூலத்திலிருந்து நன்கொடைகள், மானியக்கொடைகள் அல்லது கொடைகள் மூலம் நிதியத்தால் பெறக்கூடியவாறான எல்லாப் பணத்தொகைகளும்,

வைப்பிலிடப்படுதலும் வேண்டும்.

(2) நிதியத்திற்கான பணத்திலான நன்கொடையொன்றானது, 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் பிரயோகத்தின் நோக்கத்திற்காக, அரசாங்கத்தினால் தாபிக்கப்பட்ட நிதியமொன்றிற்கு பணத்தில் செய்யப்பட்ட நன்கொடையொன்றை இத்தால் வெளிப்படுத்தப்படுகின்றது.

6. பிரதம அமைச்சரின் பணிப்புரைகளுக்கமைய சபையினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அத்தகைய முறையில் நிதியத்திற்குச் சொந்தமான பணத்தை—

நிதியத்தின் பணமானது எந்நோக்கங் களுக்காகப் பிரயோகித் தப்படலாம் என்பது.

(அ) ஏதேனும் அழிவினால் பாதிக்கப்பட்ட ஆட்களின் நிவாரணத்திற்காகவும்;

(ஆ) ஏதேனும் அழிவினால் பாதிக்கப்பட்ட ஆதனத்தைப் புனரமைப்பதற்காகவும்;

(இ) ஏதேனும் அழிவினால் பாதிக்கப்பட்ட ஆதனத்தின் அல்லது ஆட்களின் புனர்வாழ்வுக்காகவும்;

(ஈ) ஏதேனும் அழிவைத் தடுப்பதுடன் அல்லது ஏதேனும் அழிவின் தாக்கங்களைத் தணித்தலுடன் தொடர்புபட்ட வேறேதேனும் நோக்கத்துக்காகவும்

பிரயோகித்தல் சபையின் கடமையாதல் வேண்டும்.

7. நிதியத்திற்குச் சொந்தமான ஏதேனும் பணங்கள், பிரதம அமைச்சரினால் வழங்கப்படக்கூடியவாறான அத்தகைய பணிப்புரைகளுக்கமைய, சபையினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அத்தகைய முறையில் சபையினால் முதலீடு செய்யப்படலாம்.

நிதியத்தின் பணத்தை முதலீடு செய்தல்.

8. சபையானது பிரதம அமைச்சரின் பணிப்புரைகளுக்கமைய—

நிதியத்தின் அலுவலர்களும் சேவையாளர்களும்.

(அ) நிதியத்தின் அலுவல்களை நிருவகிப்பதற்கும் முகாமை செய்வதற்கும் அவசியமாகக்கூடியவாறான, நிதியத்தின் அத்தகைய அலுவலர்களையும் சேவையாளர்களையும் நியமிப்பதற்கும்;

(ஆ) அவ்வாறு நியமிக்கப்பட்ட அலுவலர்களுக்கும் சேவையாளர்களுக்கும் செலுத்தப்படற்பாலதான ஊதியத்தினைத் தீர்மானிப்பதற்கும்;

(இ) நிதியத்தின் வருமானத்திலிருந்து, அத்தகைய ஊதியத்தையும் நிதியத்தின் அலுவலர்களை நிருவகிப்பதில் உற்பத்தியான வேறு செலவுகளையும் செலுத்துவதற்கும்,

தத்துவமுடையதாதல் வேண்டும்.

9. (1) சபையானது நிதியத்தின் வருமானத்தையும், செலவினங்களையும் பற்றிய முறையான கணக்குகளை வைத்திருப்பதற்குச் செய்தல் வேண்டும்.

கணக்காய்வும் கணக்குகளும்.

(2) கணக்காய்வாளர் தலைமையதிபதி, நிதியத்தின் கணக்குகளை ஒவ்வோர் ஆண்டும் கணக்காய்வு செய்தல் வேண்டும். அத்தகைய கணக்குகளை கணக்காய்வு செய்வதில் அவருக்கு உதவும் நோக்கத்திற்காக, கணக்காய்வாளர் தலைமையதிபதியானவர், அவரது பணிப்புகளுக்கும் கட்டுப்பாட்டுக்கும் கீழ் செயலாற்றக்கூடிய எவரேனும் தகைமைபெற்ற கணக்காய்வாளரை சேவையிலமர்த்தலாம்.

(3) நிதியத்தின் கணக்குகளைக் கணக்காய்வு செய்வதில் அவரால் உற்பத்த செய்யக்கூடிய எதிர்நோக்கும் நோக்கத்திற்காக, கணக்காய்வாளர் தலைமையதிபதி, நிதியத்தின் வருமானத்திலிருந்து, சபையானது நிர்மானிக்கக்கூடியவாறான அத்தகைய ஊதியத்தை செலுத்துதல் வேண்டும். கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் நிதியத்திலிருந்து பெறப்பட்ட ஊதியம் எதுவும், அத்தகைய கணக்காய்வின் நோக்கங்கத்திற்காக அவரால் ஊழியத்துக்கமர்த்தப்பட்ட எவரேனும் தகைமைபெற்ற கணக்காய்வாளருக்கு அல்லது கணக்காய்வாளர்களுக்கு அவரால் செலுத்தப்பட்ட ஏதேனும் தொகைகளை அதிலிருந்து கழித்தபின்னர் திரட்டு நிதியத்திற்கு வரவு வைக்கப்படுதல் வேண்டும்.

(4) கணக்காய்வாளர் தலைமையதிபதி, ஒவ்வோராண்டும் டிசம்பர் மூப்பத்தோராம் நாளுக்குப் பின்னர் சாத்தியமாகக் கூடியளவு விரைவாக, நிதியத்தின் வருமானத்தினதும் செலவினத்தினதும் கூற்றுடனும், அவ்வாண்டின் போது நிதியத்திற்குச் சொந்தமான முதலீடுகளின் கூற்றுடனும் சேர்ந்து அவ்வாண்டின் போது நிதியத்தின் அலுவல்களின் நிருவாகம் பற்றிய அறிக்கையொன்றைத் தயாரித்தல் வேண்டும்.

(5) இப்பிரிவில் "தகைமைபெற்ற கணக்காய்வாளர்" எனும் சொல்லமைப்பானது—

(அ) இலங்கைப் பட்டயம் பெற்ற கணக்காய்வாளர்கள் நிறுவனத்தின் அல்லது சட்டத்தால் தாபிக்கப்பட்ட வேறேதேனும் நிறுவனத்தின் உறுப்பினராயிருந்து கணக்காளர் ஒருவராக செயலாற்றுவதற்கு அத்தகைய நிறுவனத்தின் பேரவையினால் வழங்கப்பட்ட சான்றிதழொன்றைக் கொண்டிருப்பவரான தனியான ஒருவர் ;

(ஆ) பட்டயம்பெற்ற கணக்காளர்கள் குழுமத்தின் வதியும் பங்காளர்கள் ஒவ்வொருவரும், இலங்கை பட்டயம்பெற்ற கணக்காளர்கள் நிறுவனத்தின் அல்லது சட்டத்தால் தாபிக்கப்பட்ட வேறேதேனும் நிறுவனத்தின் உறுப்பினர் ஒருவராகவும், கணக்காளர் ஒருவராகச் செயலாற்றுவதற்கென, அத்தகைய நிறுவனத்தின் பேரவையினால் வழங்கப்பட்ட சான்றிதழொன்றைக் கொண்டிருப்பவராகவும் இருக்கும் பட்டயம்பெற்ற கணக்காளர்கள் குழுமம் ஒன்று,

என்று பொருள்படும்.

10. கணக்காய்வாளர் தலைமையதிபதி, 9 ஆம் பிரிவின் (4) ஆம் உட் பிரிவைப் பின்பற்றி அவரால் தயாரிக்கப்பட்ட அறிக்கையையும், கூற்றையும், பாராளுமன்றத்தின் முன் அத்தகைய அறிக்கையையும் கூற்றையும் முன்வைக்க வேண்டியவரான, நிதி எனும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு அனுப்புதல் வேண்டும்.

கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையும் கூற்றும் பாராளுமன்றத்தின் முன்வைக்கப்படல் வேண்டுமென்பது.

11. சபையானது அதன் தத்துவங்களையும், பணிகளையும், கடமைகளையும் பிரயோகிப்பதை, நிறைவேற்றுவதை, புரிவதைப் பாதிக்கின்ற அல்லது அதனோடு தொடர்புபட்ட அல்லது அதற்கு இடைநேர்வினாவான ஏதேனும் கருமம் தொடர்பில் அவசியமானதென அது கருதக்கூடிய அத்தகைய விதிகளை ஆக்கலாம்.

விதிகளை ஆக்குவதற்கு சபைக்குள்ளுத் தத்துவம்.

12. நிதியத்தின் எல்லா அலுவலர்களும், சேவையாளர்களும் தண்டனைச் சட்டக்கோவையின் கருத்திற்குள்ளும் அதன் நோக்கங்களுக்காகவும் பகிரங்க சேவையாளர்களாகக் கருதப்படுதல் வேண்டும்.

தண்டனைச் சட்டக்கோவையின் கருத்திற்குள் நிதியத்தின் அலுவலர்களும் சேவையாளர்களும் பகிரங்க சேவையாளர்களாகக் கருதப்படுதல் வேண்டுமென்பது.

13. இலஞ்சச் சட்டத்தின் கருத்திற்குள் சபையானது அட்டவணைப் படுத்தப்பட்ட நிறுவனமொன்றாகக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன் அச்சட்டத்தின் ஏற்பாடுகள் அதற்கினங்கப் பொருள் கொள்ளப்படுதலும் வேண்டும்.

இலஞ்சச் சட்டத்தின் கருத்திற்குள் சபையானது அட்டவணைப் படுத்தப்பட்ட 'நிறுவனமொன்றாக கருதப்படுதல் வேண்டுமென்பது.

14. இச்சட்டத்தின் சிங்கள உரையும், தமிழ் உரையும் இடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.

ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரை மேலோங்கி நின்றல்.

15. இச்சட்டத்தில் சந்தர்ப்பம் வேறுவகையாகத் தேவைப்படுத்தி னாலன்றி "அறிவு" என்பது —

பொருள் கோல்.

- (அ) வெள்ளப்பெருக்கு, பூமியதிர்ச்சி, குறுவளி, புயல், மண்சரிவு, அனர்த்தங்கள் அல்லது வேறு இயற்கை அழிவு ;
- (ஆ) ஏதேனும் குண்டு வெடிப்பு, தீ விபத்து, எண்ணெய்க் கசிவு, அல்லது ஏதேனும் வகையான விபத்து ;
- (இ) ஏதேனும் நோய்த்தொற்று, கொள்ளைநோய் அல்லது ஏதேனும் நோய் பரவுகை ;
- (ஈ) அரசுக்கு எதிராக, உயிரிழப்பை அல்லது ஆதன இழப்பை அல்லது ஆட்களுக்கு ஊழை அல்லது ஆதனத்திற்குச் சேதத்தை அல்லது ஆளுக்கு இடுக்கணை, உண்டாக்கும் அல்லது பொது மக்களின் அல்லது அவர்களின் ஏதேனும் பகுதியினரின் பாதுகாப்பை எவ்வகையிலேனும் ஆபத்துக்கு உட்படுத்தும் ஓர் எதிரிபால் செய்யப்பட்டதாயினுஞ்சரி அல்லது அல்லவாயினுஞ்சரி, குண்டுகளாலாயினுஞ்சரி, எலக்ட்ரிக் களாலாயினுஞ்சரி, அணுவீர சாயனம் மூலமாயினுஞ்சரி அல்லது வேறுவழிகள் மூலமாயினுஞ்சரி செய்யப்பட்ட ஒரு தாக்குதல்,

என்று பொருள்படும்.